

புதிய ஒன்ராறியோ வணிகப் பதிவேடு - விபரத் தாள்

கண்ணோட்டம்

அக்டோபர் 19, 2021 அன்று ஒன்ராறியோ அரசாங்கம் ஒரு புதிய வணிகப் பதிவேட்டைத் தொடங்கவுள்ளது. இந்த நவீன இணையத்தளச் சேவையானது, இலட்சக்கணக்கான வணிகங்கள் மற்றும் இலாப-நோக்கமற்ற நிறுவனங்களுக்கு, வணிகத்தைப் பதிவு செய்தல், இலாப-நோக்கமற்ற வணிக ஒருங்கிணைப்பு மற்றும் வருடாந்த வருமானத்தைத் தாக்கல் செய்தல் போன்ற ஒன்ராறியோ அரசாங்க சேவைகளை எளிதாக்கவும் கட்டுப்படியாகும் விதத்திலும் அணுகுவதற்கு வழிவகுக்கும்.

இதன்படி முதன்முறையாக, மாகாணம் முழுவதிலும் உள்ள மக்கள் 90 க்கும் மேற்பட்ட சேவைகளை வருடமொன்றுக்குத் தினமும் 24 மணிநேரம் 365 நாட்களும் நேரடியாக அணுக முடிவதுடன், தபால் அல்லது தொலைநகல் மூலம் அல்லாமல் மின்னணுப் பரிவர்த்தனைகள் மூலம் உடனடியாக முடிக்கவும் கூடியதாக இருக்கும்.

உதாரணமாக, முன்னர் தபால் அல்லது தொலைநகல் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுப், பூர்த்தி செய்வதற்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை எடுத்த பதிவுகள் அல்லது தாக்கல்களை, இப்போது இணையத்தளப் பதிவு மூலம் உடனடியாகச் செய்ய முடியும்.

தொற்றுநோய்க்குப் பின்னரான ஒன்ராறியோவின் பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்காக, வணிகங்கள் தங்களின் செலவுகளைக் குறைத்து மீளக் கட்டியெழுப்புவதில் தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலுத்த அனுமதிப்பதற்காகத், தேவையான சேவைகளை விரைவாகவும் திறமையாகவும் அணுகக்கூடியதாக இருப்பதனை நாம் உறுதி செய்கின்றோம்.

தற்போதுள்ள அமைப்பு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதுடன் காலங்கடந்த தொழில்நுட்பத்தில் இயங்கி வருகின்றது. நமது நவீன பொருளாதாரத்தின் தேவைகளையும், வேகமாக விரிவடைந்து வரும் டிஜிட்டல் உலகத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஒன்ராறியோ வணிகப் பதிவேடு இந்தச் சிக்கலான அமைப்பை மாற்றியமைக்கும்.

இந்தப் புதிய வணிகப் பதிவேடு:

- வணிகங்களைப் பதிவு செய்வதையும் பராமரிப்பதையும் அதே போல் நெறிப்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேனல் மூலம் அரசாங்கத்தின் தாக்கல் செய்யும் கோரிக்கைகளுக்கு இணங்குவதையும். இது எளிதாக்குகின்றது.
- பல அரசாங்கத் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் நேரத்தை-எடுத்துக் கொள்ளும் காகித-அடிப்படையிலான செயன்முறைகளுக்கு வசதியான மாற்றீடுகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் உடனடியாகவே உங்கள் நேரத்தைச் சேமித்துக் கொள்ளவும்
- நெறிப்படுத்தப்பட்ட கட்டணம், இலவச தேடல்கள் மற்றும் ஒருங்கிணைந்த தேடல் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் ஒன்ராறியோ வணிகங்களுக்கான பளு மற்றும் செலவுகளைக் குறைக்கவும்.

வணிகப் பதிவேட்டில் உள்ள அம்சங்கள்:

- 90 க்கும் மேற்பட்ட சேவைகள் 24 மணி நேரத்துக்கு 365 நாட்களும் இணையத்தளத்தில் கிடைக்கின்றன.
- ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனை ரசீதுகள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். உடனடிச் சேவை
- பயனர்கள் பாதுகாப்பாகவும் பிழை-இல்லாமலும் பயன்படுத்த உதவும் சரிபார்ப்பு அம்சங்கள்.
- பகிரங்கமாக வர்த்தகத்தில் ஈடுபடாத வணிகங்களை விரைவாக இணைப்பதற்காக முன்னராகவே-மக்கள் செறிவாக்கத்துக்குரிய ஏற்பாடுகள்.
- வரவிருக்கும் தாக்கல்களைக் கண்காணிப்பதற்குத் தானியங்கி மின்னஞ்சல் நினைவூட்டல்கள்.
- இலவச இணையத் தேடல்கள் மற்றும் ஒருங்கிணைந்த தேடல் தயாரிப்புகளை அனுமதிக்கும் மேம்படுத்தப்பட்ட தேடல் செயற்பாடுகள் என்பன பல ஆவணங்களின் தேவையை நீக்குகின்றன.

- இலாப நோக்கமற்ற நிறுவனங்களின் எளிமையான இணையத்தள ஒருங்கிணைப்பு மற்றும் பராமரிப்பு மூலம் இலாப-நோக்கமற்ற நிறுவனங்களின் (Not-for-Profit Corporations Act) சட்டம், 2010 இன் பிரகடனமாகும்
- ஸ்கேன் செய்யக்கூடிய QR குறியீடுகள் வணிகங்களின் நிகழ்நேர சரிபார்ப்பை அனுமதிக்கின்றன.
- தொடர்ச்சியாக வணிகத்தை ஆதரிப்பதற்காகச் சேவை வழங்குனர்களான ESC Corporate Services Ltd மற்றும் Dye & Durham Corporation என்பவற்றுடன் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு.

பயனர் உதாரணங்கள்

- ➔ Madalitso என்பவர் ஒரு சிறு வணிக உரிமையாளர், அவர் சுயமாக இயங்க விரும்புகின்றார். தபால்-மூலம்-அனுப்பும் ஒரு செயன்முறையில் வாரங்களாகக் காத்திருக்கும் நேரத்தைத் தவிர்ப்பதற்காக - வணிக நேரங்களில் - ரொறன்ரோவுக்கு நேரில் சென்று பதிவு செய்து முடிப்பதற்காக, அவர் வேலையில் இடைவேளை எடுத்துக் கொள்கின்றார்.

புதிய ஒன்றாறியோ வணிகப் பதிவு தொடங்கப்படும்போது, Madalitso தனது வசதிக்கேற்ப இணையத்தளத்தில் பதிவு செய்து, உறுதிப்படுத்தலை மின்னஞ்சலில் உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம். Madalitso அலுவலகத்தை விட்டு வெளியேறாமலும் தனது வேலையில் இருந்து இடைவேளை எடுத்துக் கொள்ளாமலும், வருடாந்த ஆவணங்களைப் பூர்த்தி செய்வதற்கும், தனது வணிக முகவரியை மாற்றுவதற்கும் அல்லது 90 க்கும் மேற்பட்ட பிற பரிவர்த்தனைகளைச் செய்து முடிப்பதற்கும் வருடம் ஒன்றுக்குத் தினசரி 24 மணி நேரம், 365 நாட்களும் இயலுமாக இருக்கும்.

- ➔ Gee என்பவர் ஒரு யோகா ஸ்டூடியோவை அமைத்து, அவர் தேர்ந்தெடுத்த பெயருடன் வேறு எந்த வணிகங்களும் இயங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தப் பார்க்கின்றார். ஐந்து அறிக்கைத் தெரிவுகளுக்கும் அவரது அடிப்படைத் தேவைகள், ஆர்டர்கள் மற்றும் பல சான்றிதழ்களுக்கான கட்டணங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்குவதற்கும் இடையிலுள்ள வித்தியாசம் குறித்து Gee க்கு உறுதியாகத் தெரியவில்லை.

புதிய ஒன்றாறியோ வணிகப் பதிவேட்டில், Gee ஒரு உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தைக் கட்டணத்தின் 40% செலவில் ஆர்டர் செய்ய முடியும்: சரிநிகரான பெயர் இல்லை என உறுதிப்படுத்தும் சான்றிதழ் இது. முன்பு வழங்கப்பட்ட ஐந்து ஆவணங்களையும் ஒருங்கிணைக்கின்றது. Gee இந்த ஆவணத்தை மின்னஞ்சல் மூலம் உடனடியாகப் பெறலாம், நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்தலாம்.



அடுத்த படமுறைகள்:

ஒன்றாறியோ வணிகப் பதிவேட்டைப் பற்றிய புதிய தகவல்களைப் பெறுவதற்கு, இணையத்தில் பதிவு செய்யவும் Ontario.ca/BusinessRegistry.